

ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு

பத்தாம் வகுப்பு - கணிதம்

பாடம் - 3 (தேர்வு - 3)



தயாரிப்பு : **ப. இளங்கோவன்**

பட்டதாரி ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி , கோலியனூர். விழுப்புரம் மாவட்டம்

- 1 $4x^4 - 24x^3 + 76x^2 + ax + b$ ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு
 (1) 100,120 (2) 10,12 (3) -120,100 (4) 12,10
- 2 $x^2 + 4x + 4$ என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
 (1) 0 (2) 1 (3) 0 அல்லது 1 (4) 2
- 3 $x^2 - 2x - 24$ மற்றும் $x^2 - kx - 6$ -யின் மீ.பொ.வ. $(x - 6)$ எனில், k -யின் மதிப்பு
 (1) 3 (2) 5 (3) 6 (4) 8
- 4 $(2x - 1)^2 = 9$ -யின் தீர்வு
 (1) -1 (2) 2 (3) -1, 2 (4) இதில் எதுவும் இல்லை
- 5 ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு
 (1) நேர்கோடு (2) வட்டம் (3) பரவளையம் (4) அதிபரவளையம்
- 6 $x + y - 3z = -6$, $-7y + 7z = 7$, $3z = 9$ என்ற தொகுப்பின் தீர்வு
 (1) $x = 1, y = 2, z = 3$ (2) $x = -1, y = 2, z = 3$
 (3) $x = -1, y = -2, z = 3$ (4) $x = 1, y = 2, z = 3$
- 7 $x^4 + 64$ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
 (1) $4x^2$ (2) $16x^2$ (3) $8x^2$ (4) $-8x^2$
- 8 $\frac{x}{x^2 - 25} - \frac{8}{x^2 + 6x + 5}$ -யின் சுருங்கிய வடிவம்
 (1) $\frac{x^2 - 7x + 40}{(x - 5)(x + 5)}$ (2) $\frac{x^2 + 7x + 40}{(x - 5)(x + 5)(x + 1)}$
 (3) $\frac{x^2 - 7x + 40}{(x^2 - 25)(x + 1)}$ (4) $\frac{x^2 + 10}{(x^2 - 25)(x + 1)}$
- 9 $\frac{3y - 3}{y} \div \frac{7y - 7}{3y^2}$ என்பது
 (1) $\frac{9y}{7}$ (2) $\frac{9y^3}{(21y - 21)}$ (3) $\frac{21y^2 - 42y + 21}{3y^3}$ (4) $\frac{7(y^2 - 2y + 1)}{y^2}$
- 10 $\frac{256x^8y^4z^{10}}{25x^6y^6z^6}$ -யின் வர்க்கமூலம்
 (1) $\frac{16}{5} \sqrt{\frac{x^2z^4}{y^2}}$ (2) $16 \sqrt{\frac{y^2}{x^2z^4}}$ (3) $\frac{16}{5} \sqrt{\frac{y}{xz^2}}$ (4) $\frac{16}{5} \sqrt{\frac{xz^2}{y}}$